

(Formerly known as Orchid Chemicals & Pharmaceuticals Limited)

Corp. Off.: Orchid Pharma Ltd., 'Orchid Towers' 313, Valluvarkottam High Road, Nungambakkam, Chennai - 600 034. India.

CIN: L24222TN1992PLC022994

June 24, 2022

National Stock Exchange of India Ltd Listing Department Exchange Plaza, 5th Floor, Plot No: C/1, G - Block, Bandra — Kurla Complex, Bandra (East), Mumbai - 400 051 NSE Symbol: ORCHPHARMA BSE Limited
Corporate Relationship Department
1st floor, New Trading Ring,
Rotunda Building,
P J Towers, Dalal Street, Fort
Mumbai - 400 001

Sub: Newspaper advertisement for Book closure and e-voting process for the 29th Annual General Meeting of Orchid Pharma Limited ("the Company")

BSE Code: 524372

Dear Sir/ Madam

Pursuant to Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, Please find enclosed herewith the copies of newspaper advertisement published in Financial express (English) and Makkal Kural (Tamil) on June 23, 2022 regarding Notice of the date and time of the 29th Annual General Meeting, Book closure and e-voting information for 29th Annual General Meeting of the Company.

The same can be accessed on the website of the Company at www.orchidpharma.com

Thanking you,

Yours faithfully,



SALE NOTICE - E-AUCTION RAINBOW DENIM LIMITED (IN LIQUIDATION) CIN: L18101PB1999PLC022452

Registered Office and Works: Village Chaundherl, Post Office Dappar, Chandigarh-Ambala National Highway, Tehsil Derabassi, Distt. SAS Nagar (Mohali) Lalru - 140506 (Punjab) Liquidator: Mr. Dharmendra Kumar Bhasin

Liquidator's Address: 191, Mamta Enclave, Behind Nimantran Banquet Hall, Dhakoli, Zirakpur, Sahibzada Ajit Singh Nagar, Punjab - 140603 Email: liquidator rainbowdenim@gmail.com, ipdkbhasin@gmail.com Mobile: 9877932667 Sale of Assets of Corporate Debtor (In liquidation)

Under Insolvency and Bankruptcy Code, 2016 Last date for submission of Earnest Money Deposit (EMD): 7-July-2022 by 6.00 pm Date and Time of E-Auction:11-July-2022 at 3.00 pm to 4.00 pm (With unlimited extension of 5 minutes each)

Sale of Rainbow Denim Limited (in Liquidation) as a going concern by the Liquidator

oo res	5.80 Crores	0.10 Crore
-	site of Rai ned below f S WHERE	nditions mentioned in site of Rainbow Denin ned below for ease of re S WHERE IS", "AS I

2. The complete and detailed information about the assets of the company, online e auction Bid Form, Declaration and Undertaking Form, General Terms and Conditions of online auction sale are available in the "E-Auction Process information Document". The sale notice must be read along with the E-Auction Process Document which is available at https://rainbowdenim.com and at https://ncltauction.auctiontiger.net 3. The intending bidders, prior to submitting their bid, should make their independent

inquiries regarding the title of property, dues of local taxes, electricity and water charges. maintenance changes, licenses, if any and inspect the property at their own expenses and satisfy themselves. The properties mentioned above can be inspected by the prospective bidders at the site mentioned above with the prior appointment from the Liquidator. 4. The intending bidders are required to deposit EMD amount either through

DD/NEFT/RTGS in the account no. 529101010035157 of "Rainbow Denim Limited - In Liquidation" with Union Bank of India, Branch: PUDA Phase - I (Mohali) Branch, SAS Nagar - 160 055, IFSC Code: UBIN0552917 (fifth character is zero) or DD drawn on any Scheduled Bank in the name of "Rainbow Denim Limited - In Liquidation" The intending bidder should submit evidence of EMD deposit/DD and Request letter for

participation in e-auction along with the documents specified in 'E-Auction Process The sale is subject to the (a) provisions of Insolvency and Bankruptcy Code, 2016

(b)regulations made thereunder and (c) the terms of E-Auction Process information Document issued by the Liquidator (available at https://rainbowdenim.com) It is clarified that, this invitation purports to invite prospective bidders and does not create any kind of binding obligation on the part of the Liquidator or the Corporate Debtor to

effectuate the sale. The Liquidator reserves the right to cancel or modify the process and or not to accept and / or disqualify any interested party /potential investor/ bidder without assigning any reason and without any liability. 8. In case, bidder fails to tender any bid during the e-auction process of CD as going

concern, and pursuant to which the auctions fails, in that scenario, the bidder shall be debarred and disqualified from taking part in subsequent auction processes conducted by **Dharmendra Kumar Bhasin**

Liquidator in the matter of Rainbow Denim Limited Registration No : IBBI/IPA-002/IP-N00816/2019-2020/12564 Address: 191, Mamta Enclave, Behind Nimantran Banquet Hall Date: 23-June-2022 Dhakoli, Zirakpur, Sahibzada Ajit Singh Nagar, Punjab - 140603 Place: Zirkapur Email id: ipdkbhasin@gmail.com Mobile: 987793266



ORCHID PHARMA LIMITED CIN No.: L24222TN1992PLC022994

Regd. Off.: "ORCHID TOWERS", 313, Valluvar Kottam High Road, Nungambakkam, Chennai - 600 034, India. Tel: (91) - 44 - 28211000; Fax: (91) - 44 - 28211002 E-mail: corporate@orchidpharma.com; Website: www.orchidpharma.com

NOTICE OF THE 29" ANNUAL GENERAL MEETING E-VOTING AND BOOK CLOSURE

NOTICE is hereby given that the 29" Annual General Meeting (AGM) of the Members of Orchid Pharma Limited will be held on Friday, July 15, 2022 at 03:00 P.M. (IST) through Video Conferencing Facility ("VC")/ Other Audio Visual Means ("OAVM") for the transaction of the Ordinary and Special businesses, as set out in the Notice of the AGM. In accordance with the General Circular numbers 14/2020, 17/2020, 20/2020, 02/2021 and 21/2021 dated April 08, 2020, April 13, 2020, May 5, 2020, January 13, 2021 and December 14, 2021 respectively issued by the Ministry of Corporate Affairs and Circular numbers SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79,SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 and SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated May 12, 2020, January 15, 2021 and May 13, 2022 respectively issued by the Securities and Exchange Board of India, the Notice of the 29" AGM along with the Annual Report for the Financial year 2021-22 is being sent only through electronic means to all those members whose e-mail addresses are registered with the Company or Registrar and Share Transfer Agents or Depository Participant(s). The Members can attend and participate at the 29" AGM through VC/OAVM facility only, the details of which are provided by the Company in the Notice of the 29" AGM. Accordingly, Please note that no provision has been made to attend and participate at the 29" AGM of the Company in person. Members may note that the Notice of the 29" AGM and the Annual Report 2021-22 of the

Company is available on the website of the Company at www.orchidpharma.com and on the websites of National Stock Exchange of India Limited www.nseindia.com and BSE Limited www.bseindia.com. A copy of the same is also available on the website of Central Depository Services (India) Limited (CDSL) (agency providing the VC/OAVM facility, Remote e-voting facility and e-voting system during the AGM), i.e. www.evotingindia.com. For any communication, the shareholders may also send the requests to the following mail id: nikitak@orchidpharma.com

Companies (Management and Administration) Rules, 2014, as amended from time to time, Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and the Secretarial Standard on General Meetings ("SS-2") issued by the Institute of Company Secretaries of India, the Company is providing to its Members facility to exercise their right to vote by electronic means (remote e-voting facility before the AGM & electronic voting facility (e-voting) during the AGM) in respect of the business to be transacted at the AGM and for this purpose, the Company has entered into an agreement with Central Depository Services (India) Limited (CDSL) for facilitating voting through electronic means. Members have an option to cast their vote on any of the resolutions using the remote e-voting facility or e-voting during the AGM A Member who have exercised his right to vote through Remote e-voting may participate

E-Voting: The detailed instructions for remote e-Voting are given in the Notice of the 29" AGM of the Company. Members are requested to note as follows:

Abhipra Complex, A-387, Dilkhush Industrial Area, GT Karnal Road, Azadpur New Delhi - 110033, India (info@abhipra.com). A person who is not a member as on the cut-off date, should treat this Notice for information purpose only.

after the conclusion of AGM.

Book Closure: Notice is hereby give pursuant to Section 91 of the Companies Act, 2013 and the Rules made thereunder and Regulation 42 of the SEBI (Listing obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Register of Members and the Share Transfer Books of the Company will be closed from Friday, July 08, 2022 to Friday, July 15, 2022 (both days inclusive) for the purpose of the 29" AGM of the Company for the

Any query/ grievance in relation with voting by electronic means may be addressed to Ms. Nikita K, Company Secretary & Compliance Officer, Orchid Pharma Limited, "Orchid Tower", No. 313, Valluvarkottam high road, Nungambakkam, Chennai - 600034, Phone No. 044-2824 4355, E-mail: nikitak@orchidpharma.com or to Mr. Jeewat Rai, M/s Abhipra Capital Limited, Abhipra Complex, A-387, Dilkhush Industrial Area, GT Kamal Road, Azadpur New Delhi - 110033, India. Phone No. 011 - 4239 0700. (info@abhipra.com) or Contact Mr. Rakesh Dalvi, CDSL on 022-23058542/43 or send an email to helpdesk.evoting@cdslindia.com,

> By Order of the Board For Orchid Pharma Limited Nikita K Company Secretary

FORM B PUBLIC ANNOUNCEMENT

[Regulation 12 of the Insolvency and Bankruptcy Board of India (Liquidation Process) Regulations, 2016]

FOR THE ATTENTION OF THE STAKEHOLDERS OF SHREE AMBIKA SUGARS LIMITED **PARTICULARS** DETAILS NAME OF CORPORATE DEBTOR SHREE AMBIKA SUGARS LIMITED Date of Incorporation of Corporate Debtor 29th April 1988 Authority under which Corporate Debtor ROC-Chennai is incorporated/Registered

Corporate Identity No. / Limited Liability U15421TN1988PLC015660 Identification No. of Corporate Debtor Address of the registered office & principal Regd. Office: Eldorado, 5th Floor, 112, Nungambakkam office (if any) of Corporate Debtor High Road Chennai, Tamil Nadu - 600 034 Presently at: Eldorado, 4th Floor, 112, Nungambakkam High Road Chennai, Tamil Nadu - 600 034 20-06-2022 Date of closure of Insolvency Resolution Process Liquidation commencement date 20-06-2022 (order received on 21-06-2022) of Corporate Debtor Name & Registration Number of insolvency | Anurag Goel Professional acting as Liquidator Regn. No: IBBI/IPA-001/IP-P00876/2017-2018/11460

10/349, First Floor, Sunder Vihar, New Delhi-110087 Address and Email of the liquidator as registered with the Board Email: agoel@caanurag.com Principal Add.: 10/349. First Floor, Sunder Vihar, Address and e-mail to be used for New Delhi - 110087 correspondence with the liquidator Local Add.: Eldorado, 4th Floor, 112, Nungambakkam High Road Chennai, Tamil Nadu - 600 034 Email: cirp.ambikasugars@caanurag.com 11. Last date for submission of Claims 20-07-2022 Notice is hereby given that the National Company Law Tribunal, Bench II, Chennal has ordered the commencement

of liquidation of the Shree Ambika Sugars Limited on 20-06-2022 (order received on 21.06.2022). The stakeholders of Shree Ambika Sugars Limited are hereby called upon to submit their claims with proof on or before 20.07.2022, to the liquidator at the address mentioned against item No. 10.

submit the claims with the proof in person, by post or by electronic means.



Manali Petrochemicals Limited

CIN: L24294TN1986PLC013087, Telefax.: 044-22351098,

NOTICE

Folio No.	Name of the Shareholder	Certificate No.	Distinctive No.	No. of Shares
C0084611	Parvatiben Nataverlal Patel Jt. Nataverlal Shambhudas Patel	56954	80705032-80705181	150
B0017128	Manharlal Govindji Lakhani Jt. Pratima Manharlal Lakhani	13633	29317064-29317213	150
C0101253	Sudha S Prabhu Jt. Suresh P Prabhu	71909	83427907-83428056	150
C0101780	K Suresh Prabhu Jt. Sudha S Prabhu	72378	83530507-83530656	150
Y0001350	Vijay Kumar T Jt. T Narayana Rao	445	26410136-26410585	450
C0139336	V P Raghunath Jt. P Maheswari	36412	35942809-35943108	300
Z0003522	Syama Kanta Bagchi	94416	89657963-89658262	300
B0079119	Shashi Agarwal Jt. Anup Agarwal	22605	32206292-32207641	1,350
C0030327	Parul J Mehta	36328	35918284-35918733	450
C0030326	Jitendra Kumar Mehta	36327	35917984-35918283	300
C0011896	Padma Devi Baldawa	31371	34586182-34587681	1,500
C0012128	Omeshwar Baldawa	31473	34630057-34631556	1,500
C0109584	S P Chandran	79325	85103257-85103406	150
C0137337	Bhavani R R	48008 & 48010	79342357-79342806 & 79343257-79343556	450 & 300
B0082144	Prabhakar Mahadev Mengale Jt. Niteen Hari Kulkarni	23181	32389292-32389441	150
C0086382	Dinesh Tanna Jt. Jyotsna Tanna	58579	80949682-80949831	150
B0075083	Rajendra G Sharma	21988	32008474-32008585	112
C0114548 & C0115852	Inder Raj Aggarwal	83770 & 84933	86144414-86145163 & 86519684-86520133	750 & 450
C0100558 & C0100708	Kamlesh Aggarwal	71290 & 71424	83294107-83294556 & 83323207-83323506	450 & 300
C0096324 & C0096300	N Jaishankar Krishna	67516 & 67493	82415257-82415406 & 82411057-82411806	150 & 750

For Manali Petrochemicals Limited R. Kothandaraman

INVITATION FU	R EXPRESSION OF INTEREST
	A (1) of the Insolvency and Bankruptcy cess for Corporate Persons) Regulations,
RELE	VANT PARTICULARS
ne of the Comorate Debtor	Karaikal Port Private Limited

Companies Act. 1956 Authority under which corporate debtor is incorporated / registered Registrar of Companies, Puducherry Corporate identity number/limited liability U45203PY2006PTC001945 Address of the registered office & principal Registered Address: Keezha Vanjore Village, T. R. office (if any) of corporate debtor. Pattinam, Karaikal Puducherry, India - 609606 Insolvency commencement date of the April 29, 2022 Date of invitation of expression of interest June 23, 2022 he detailed invitation for expression of interest is available on the website of the corporate debtor at https://karaikalport.com/ Eligibility for resolution applicants under The eligibility criteria for resolution applicants are set out in the section 25(2)(h) of the Code is available at detailed invitation for expression of interest, which is available or Norms of ineligibility applicable under section 29A are available at:

the website of the corporate debtor at https://karaikalport.com/. The resolution applicant shall be in compliance with the provisions of the Inscivency and Bankruptcy Code, 2016 read with the rules and regulations including but not limited to eligibility under section 29A that are inforce, or which may come into force subsequently. interest, which is available on the website of the corporate debtor at https://karaikalport.com/. Also available at the website of IBB/ (https://ibbi.gov.in/legal-framework/). Last date for receipt of expression of interest | July 8, 2022*

Date of issue of provisional list of July 18, 2022* prospective resolution applicants Last date for submission of objections to July 23, 2022* Date of issue of final list of prospective On or before August 2, 2022* resolution applicants. Date of issue of information memorandum, On or before July 23, 2022*

evaluation matrix and request for resolution plans to prospective resolution applicants Manner of obtaining request for resolution. The prospective resolution applicants in the provisional list or final list. shall be given access to the Virtual Data Room ("VDR") platform plan, evaluation matrix, information containing the request for resolution plan, evaluation matrix, memorandum and further information nformation memorandum and further information upon execution of a

 Last date for submission of resolution plans. August 22, 2022* Manner of submitting resolution Details to form part of the request for resolution plan to plans to resolution professional be uploaded in the VDR as mentioned in point 15 above. Estimated date for submission of resolution | September 21, 2022

plan to the Adjudicating Authority for approval Name and registration number of the Name: Rajesh Sureshchandra Sheth Reg. No.:/BBI/IPA-002/IP-NO1021/2020-2021/13298 resplution professional Name. Address & e-mail of the resolution Name: Rajesh Sureshchandra Sheth professional, as registered with the Board Add.: 8-55, Shatdal Society, 7th Floor, Azad Lane, Off S.V. Road, Andhen West, Near Shoppers Stop, Mumbai City, Maharashtra - 400058, Email: rajeshshethsbi@gmail.com

Address and email to be used for Communication Add.: Deloitte India Insolvency correspondence with the resolution Professionals LLP, 27th-32nd Floor, Tower 3, One professional International Center, Elphinstone Mill Compound, Further Details are available at or with

Date of publication of Form G June 23, 2022 for such other date as is approved by the COC in accordance with the Insolvency and Bankruptcy Code, 2016 and the rules and regulations thereunder.

Raiesh Sureshchandra Sheth Insolvency Professional - Regn. No.: IBBI/IPA-002/IP-NO1021/2020-2021/13298

Resolution Professional for Karaikal Port Private Limited Registered Address: B-55, Shatdal Society, 7th Floor, Azad Lane, off S.V. Road, Andheri West, Near shoppers Stop ,Mumbai City, Maharashtra-400058. Registered Email: rajeshshethsbi@gmail.com Communication Address: Detoitte India Insolvency Professionals LLP, 27th-32nd Floor, Tower 3, One International Center, Elphinstone Mill Compound, Senapati Bapat Marg,

ZYDUS LIFESCIENCES LIMITED zyd (Formerly known as Cadila Healthcare Limited) Dedicated To Life

[CIN L24230GJ1995PLC025878] Regd. Office: Zydus Corporate Park, Scheme No. 63, Survey No. 536, Near Vaishnodevi Circle, Khoraj (Gandhinagar), Sarkhej - Gandhinagar Highway, Ahmedabad - 382481. Website : www.zydus&le.com Email: dhavalsoni@zyduslfe.com Telephone: +91-79-48040000

NOTICE

Notice is hereby given that the Company has received intimation from the following shareholder that the Share Certificate pertaining to the Equity Shares held by him as per the details given below has been lost / misplaced.

No. of Name of the Distinctive Folio Certificate shareholder Numbers Number | Shares No. Aradhna Dikshit 3067686-3068990 104774 1305 3022 If the Company does not receive any objection within 7 days

from the date of publication of this notice, the Company will proceed to issue duplicate Share Certificate to the aforesaid shareholder. People are hereby cautioned not to deal with the above Share Certificate anymore and the Company will not be responsible for any loss / damage occurring thereby.

For, ZYDUS LIFESCIENCES LIMITED (Formerly known as Cadila Healthcare Limited) Date: June 22, 2022 Sd/- DHAVAL N. SONI Place: Ahmedabad COMPANY SECRETARY

Persistent Systems Limited CIN: L72300PN1990PLC056696

Regd. Office: 'Bhiageerath', 402 Seinapat Bapat Road, Pune 411 016 Persistent Ph. No.: +91 [20] 6703 0000; Fax: +91 [20] 6703 0008 E-mail: investors@persistent.com; We bate: www.persistent.com

> NOTICE OF THE 32" ANNUAL GENERAL MEETING TO BE HELD AT PERSISTENT SYSTEMS LIMITED, DEWANG MEHTA

AUDITORIUM, 'BHAGEERATH', 402 SENAPATI BAPAT ROAD, PUNE 411 016, INDIA IN-PERSON AND THROUGH VIDEO CONFERENCING (VCVOTHER AUDIO-VISUAL MEANS (OAVM) AT THE MEMBERS' BEST CONVENIENCE

NOTICE is hereby given that the 32" Annual General Meeting (AGM) of the Members of the Company will be held on Tuesday, July 19, 2022, at 1600 Hrs. (India Time) at Persistent Systems Limited, Dewang Mehta Auditonum, 'Bhageerath', 402 Senapati Bapat Road, Pune 411 016, India in-person and through Video Conferencing (VC)/Other Audio-Visual Means (OAVM) at the members' best convenience to transact the business, as set out in the Notice of the AGM.

The AGM shall be held in compliance with all the applicable provisions of the Companies Act, 2013, Rules made the reunder, read with General Circulars issued by Ministry of Corporate Affairs ("MCA") having reference No. 14/2020, 17/2020, 20/2020 and 02/2021 dated April 8 , 2020 , April 13 , 2020 , May 5 , 2020 , and January 13, 2021, along with subsequent circulars issued in this regard, the latest being 2/2022 and 3/2022 dated May 5, 2022, and the Securities and Exchange Board of India (SEBI) (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, read with Circulars issued by the SEBI having reference No. SEBVHO/CFD/CMD1/CIR/P/2020/79, SEBVHO/CFD/CMD2/CIR/P/2021/11 and SEBI/HO/CFD/CMD2/CIRP/P/2022/62 dated May 12, 2020, January 15, 2021 and May 13, 2022 respectively. Participation by the Members:

Members can attend and participate in the AGM either in person or through VC/DAVM facility as per their best convenience. Details and instructions to attend, vote and view the proceedings of the AGM will be provided in the AGM Notice. Members attending the AGM in person or through VC/DAVM shall be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the Companies Act,

Electronic Dissemination of Notice and Annual Report:

- a. The AGM Notice along with the Annual Report 2021-22 is being sent only by electronic mode to those Members whose email addresses are registered with the Company/Depository Participants in compliance with the MCA and SEBI
- b. The AGM Notice and Annual Report 2021-22 will also be available on the Company's website www.persistent.com, websites of the Stock Exchanges i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively, and on the website of NSDL at https://www.evoting.nsdl.com.

To register your email address for all future correspondence and update the bank account details, please follow the below process:

Send a request to the Registrar and Share Transfer Agents of the Company, Link Intime India Private Limited ('Link Intime'). atpune@linkintme.co.in

 To register email address, please provide Folio Number, Name of the Shareholder, scanned copy of the share certificate (front and back), PAN and AADHAR (Self attested scanned copy of both PAN card and) AADHAR Card)

- To update the Bank details, please send the following additional documents/information followed by hard
- a. Name of the Bank and Branch Address.
- b. Type of Bank Account i.e. Savings or Current
- Bank Account Number allotted after implementation of core banking solutions,
- d. 9-DigitMICR code Number and e. 11-DigitIFSC code
- Ong naticanceled cheque bearing the name of the first shareholder, failing which a copy of bank passbook/statement attested by the bank.

Demat Holding

Please contact your Depository Participant ('DP') and follow the process advised by your DP.

Voting by the Members: The Members will have an option to vote electronically on the business set out in

the AGM Notice through remote e-Voting / e-Voting at the time of AGM / voting through Ballot Paper. If your e-mail ID is already registered with the Company I Depositories, log-in details for e-voting are being sent on your registered e-mail ID. In case, you have not registered you're-mail ID with the Company / Depositories, the detailed procedure of voting by Members holding shares in dematerialized form, physical mode and Members who have not registered their e-mail addresses. are being provided in the AGM Notice. A person, whose name is recorded in the Register of Members of the Register of Beneficial Owners maintained by the Depositories as on the out-offdate i.e. Tuesday, July 12, 2022, only shall be entitled to avail the facility of remote e-Voting /e-Voting at the time of AGM / voting through Ballot Paper.

Dividend:

Place : Pune

Date : June 22, 2022

The Board of Directors of the Company at their meeting held on April 27, 2022 have recommended a final dividend of INR 11 (Eleven) per Equity Share of INR 10 each for Financial Year 2021-22. This Final Dividend is subject to the approval of Members at the ensuing 32nd Annual General Meeting to be held on July 19, 2022. The dividend, if approved will be paid to the Members on or before Thursday, August 18, 2022. Pursuant to Finance Act 2020, dividend income is taxable in the hands of

shareholders and the Company is required to deduct tax at source from the dividend paid to shareholders at the prescribed rates. For the prescribed rates for various categories, the shareholders are requested to refer to the Finance Act, 2020 and amendments the reof.

The shareholders are requested to update their PAN with the Company/Link Intime (in case of shares held in physical mode) and depositories (in case of shares held in Demat mode). A resident individual shareholder with PAN who is not liable to pay income tax can

submit a yearly declaration in Form No. 15G/15H, to avail the benefit of nondeduction of tax at source. Shareholders can submit their tax exemption forms directly on the portal of Link Intime. The requisite form for claiming tax exemption can be downloaded from Link

Intime's website. The URL for the same is as under: https://www.linkintime.co.in/client-downloads.html - On this page, select the

General tab. All the forms are available under the head "Form 15G/15H/10F" The aforementioned documents (duly completed and signed) are required to be uploaded on the URL mentioned below:

https://linkintime.co.in/formsreg/submission-of-form-15g-15h.html;

For Persistent Systems Limited Company Secretary ICSI Membership No.: ACS 20507

RAMCO INDUSTRIES LIMITED

Registered Office: 47, P.S.K. Nagar, Rajapalayam 626 108 Corporate Office: "Auras Corporate Centre", 2nd Floor No. 98A, Dr. Radhakrishnan Road, Mylapore, Chennai 600 004

Ph.: 044-28478585 Fax: 044-28478597 CIN: 126943TN1965P1C005297; Website: www.ramcoinditd.com

NOTICE TO SHAREHOLDERS

TRANSFER OF SHARES HAVING UNCLAIMED DIVIDEND TO INVESTOR EDUCATION AND PROTECTION FUND (IEPF) In accordance with Section 124(6) of the Companies Act, 2013, the

shares in respect of which, dividend has not been paid or claimed for ? consecutive years or more shall be transferred by the Company to IEPF. In accordance with that, the Company proposes to transfer to IEPF the equity shares in respect of which dividends remain unclaimed for seven consecutive years or more.

The Company has sent individual notice to the shareholders whose dividends are lying unclaimed for the last seven consecutive years or more, advising them to claim the dividend expeditiously. In terms of Rule 6(3) of the Investor Education and Protection Fund

Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016, the statement containing the details of the shareholders and the shares due for transfer is available on the Company's website, www.ramcoindltd.com for information and necessary action by the

September, 2022, the equity shares in respect of such unclaimed dividend will be transferred to IEPF in accordance with the Rules, on or before 20th October, 2022. In the event of shares are so transferred to IEPF, the shareholders are

In case, no valid claim is received for the dividend on or before 22nd

still entitled to claim the shares from IEPF by making an online application in Form No: IEPF-5 to the IEPF Authority. The procedure and the form are available at www.ramcoindltd.com and also on www.iepf.gov.in For RAMCO INDUSTRIES LIMITED

CHENNAL S. BALAMURUGASUNDARAM 23.06.2022 COMPANY SECRETARY & LEGAL HEAD

PRAJ INDUSTRIES LIMITED

Regd. off.: "Praj Tower", S.No. 274 & 275/2, Bhumkar Chowk- Hinjewadi Road, Hinjewadi, Pune - 411 057. CIN:L27101PN1985PLC038031

Tel.: +91 20 7180 2000 / 2294 1000 Fax: +91 20 2294 1299 E-mail::investorsfeedback@praj.net

NOTICE

(for the attention of Equity Shareholders of the Company) Sub: Transfer of Equity Shares of the Company to Investor Education and Protection Fund(IEPF) Account

In terms of the requirements of Section 124(6) of the Companies Act, 2013 read with the Investor Education and Protection Fund (IEPF) Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 as amended ("the Rules") the Company is required to transfer the shares in respect of which the dividends have remained unpaid or unclaimed for a period of seven consecutive years to the IEPF

The Company has already sent individual communication to the concerned shareholders at their address registered with the Company, whose shares are liable to be transferred to IEPF Account as per the said Rules, informing them to forward the requisite documents as mentioned in the said communication to the Company or to the Company's Registrar and Share Transfer Agent preferably by 25th August, 2022, failing which, the Company shall transfer the respective shares to IEPF Account, in accordance with the requirements of said Rules.

Details of such shareholders, who have not encashed their dividends for seven consecutive years and whose shares are therefore liable to be transferred to IEPF Account is available on Company's website www.praj.net.

The concerned shareholders may note that, once the shares are

transferred to IEPF Account, they can claim the said shares from IEPF, for which details are available at www.iepf.gov.in For any information / clarifications on this matter, concerned shareholders may write to the Company at investorsfeedback@praj.net or contact the Company's Registrar and Share Transfer Agent at Link Intime India Pvt. Ltd. Block No.

202, 2nd Floor, Akshay Complex, Near Ganesh Temple, Off Dhole

Patil Road, Pune 411 001 Tel: 020 26160084/1629. **PRAJ INDUSTRIES LIMITED**

DATTATRAYA NIMBOLKAR CHIEF INTERNAL AUDITOR & COMPANY SECRETARY

FORTIS MALAR HOSPITALS LIMITED

Corporate Identity Number: L85110PB1989PLC045948 Registered Office: Fortis Hospital, Sector 62, Phase - VIII, Mohali - 160062, Punjab Tel.: +91-172-5096001, Fax: +91-172-5096002 Email Id: secretarial.malar@malarhospitals.in, Website: www.fortismalar.com

INFORMATION REGARDING 315T ANNUAL GENERAL MEETING ("31ST AGM") OF THE COMPANY

Dear Member(s)

Place: Pune

Date: 23/06/2022

Notice is hereby given that 31st AGM of the Company will be convened on Wednesday, 27th July 2022 at 2:00 pm (IST) through Video Conferencing / Other Audio Video Means ("VC/ OAVM") facility in compliance with the applicable provisions of the Companies Act, 2013, Rules framed thereunder and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015 read with various General Circulars issued by the Ministry of Corporate Affairs ("MCA Circulars") and the Securities and Exchange Board of India ("SEBI Circular"), from time to time, without the physical presence of the

including the financial statements for the financial year ended March 31, 2022 ("Annual Report") will be sent only by email to all those Members, whose email addresses are registered with the Depository Participants or Company in accordance with the MCA Circulars and SEBI Circular Shareholders who have not yet registered their email addresses and

PAN are requested to get their email addresses and PAN registered by

Notice of 31st AGM and Annual Report for the financial year 2021-22

following the procedure given below: For Members holding shares in physical form, please send scan copy of a signed request letter in form ISR-2 mentioning your folio number, name of shareholder, copy of share certificate (front and back), complete address, email address to be registered along with scanned self-attested copy of the PAN, by email to the Company's email address secretarial.malar@malarhospitals.in or by sending an email

einward.ris@kfintech.com. For the Members holding shares in demat form, please update your email address and PAN through your respective Depository

to the Registrar and Transfer Agent ("Registrar") at

Member can join and participate in 31st AGM through VC/OAVM facility only. The instructions for joining 31st AGM and the manner of participation in the remote electronic voting or casting vote through e-voting system during 31st AGM are provided in the Notice of 31st AGM. Members participating through the VC/OAVM facility shall be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the Companies Act, 2013. Notice of 31st AGM and the Annual Report will also be available on the website of the Company i.e. www.fortismalar.com and website of the BSE Limited i.e. www.bseindia.com.

The Company has fixed Friday, 24th June 2022 as the cut-off date to determine the eligibility of the members to whom notice of 31st AGM and Annual Report will be sent.

Date: June 23, 2022

Place: Gurugram

In terms of Section 108 of the Companies Act, 2013 and Rule 20 of the Companies (Management & Administration) Rules, 2014 (as amended), the Company has fixed Wednesday, 20th July 2022 as the cut-off date to determine the eligibility of the members to cast their vote by electronic means and e-Voting during 31st AGM scheduled to be held on Wednesday, 27th July 2022 through VC/OAVM Facility.

The above information is being issued for the information and benefit of all the Members of the Company and is in compliance with the MCA Circulars and the SEBI Circular.

For Fortis Malar Hospitals Limited

● CHENNAL/KOCHI

Sandeep Singh Company Secretary Membership No.: F9877

financialexp.ep. . in

Place: Chennai

Date: June 22, 2022

relevant regulations. Place: Chennai Date: 22.06.2022

In compliance with the provisions of Section 108 of the Companies Act, 2013 read with

in the AGM but shall not be entitled to vote again. The remote e-voting period shall commence on Monday, July 11, 2022 at 9.00 A.M. (IST) and ends on Thursday, July 14, 2022 at 5.00 P.M. (IST). Members will not be able to cast their vote through remote e-voting beyond the said date and time and the remote e-voting module shall be disabled

Members whose names appear on the Register of Members/ Register of Beneficial Owners maintained by the Depositories as on the cut-off date for e-voting i.e., Friday, July 08, 2022, shall only be entitled to avail the facility of remote e-voting/ e-voting at the AGM. Any person who acquires shares of the Company and becomes a member after despatch of the Notice but before the cut-off date for voting, Friday, July 08, 2022 may obtain the login ID and password by sending an e-mail to helpdesk.evoting@cdslindia.com by mentioning their Folio No/ DPID and Client ID No. or contacting our Registrar share transfer Agents (RTA) M/s Abhipra Capital Limited

Mr. P Muthukumaran, Practising Company Secretary, M/s. P Muthukumaran and Associates, Chennai has been appointed as Scrutiniser for conducting the voting process (electronically or otherwise) in a fair and transparent manner. The results declared along with the Scrutiniser's report shall be placed on the Company's website www.orchidpharma.com and the website of CDSL www.evotingindia.com and simultaneously communicated to the National Stock Exchange of India Limited and the BSE Limited, where the shares of the Company are listed, not later than forty eight hours

Financial year 2021-22.

The financial creditors shall submit their claims with proof by electronic means only. All other creditors may Submission of false or misleading proof of claims shall attract penalties. Anurag Goel, Liquidator Date : 22.06.2022 IP REG. No.: IBBI/IPA-001/IP-P00876/2017-2018/11460 Place : Chennai

MANALI

Registered Office: "SPIC House", 88, Mount Road, Guindy, Chennai - 600 032 E-mail: companysecretary@manalipetro.com; Website: www.manalipetro.com

The following Share Certificates issued by the Company have been reported to and not traceable and requests have been received for issue of duplicate certificates in lieu thereof.									
Folio No.	Name of the Shareholder	Certificate No.	Distinctive No.	No. Shar					
C0084611	Parvatiben Nataverlal Patel	56954	80705032-80705181	15					

this Notice failing which Company will proceed to process the requests as per the

Company Secretary FORM G

2016 Date of incorporation of Corporate Debtor | February 16, 2006

Confidentiality Undertaking provided by the Resolution Professional Access to the VDR and participation in the process shall be subject to satisfaction of the conditions set out in the detailed invitation for expression of interest & in accordance with the Insolvency & Bankruptcy Code, 2016 read with rules and regulations framed thersunder & in specific, Regulation 36A of the Insolvency & Bankruptcy (Insolvency Resolution Process for Corporate Persons) Regulations, 2016.

> Senapati Bapat Marg, Elphinstone Road (W), Mumbai -400013. Communication Email: inkpplip@deloitle.com Email request to inkpplip@deloitte.com or the website of the Corporate Debtor, https://karaikalport.com/

Elphinstone Road (W), Mumbai- 400013. Communication Email: inkpplip@deloitte.com

பெயர் மாற்றம்

17.07.1963, நெ.445/6, சாய் நகர், T.N.H.B. 2வது Kattiganapalli, கிருஷ்ணகிரி 35 002, கிருஷ்ணகிரி

Palsar Masthan Hanee

Palsar Masthan

_ 635 002, வருஷ்ணனியி மாவட்டம், என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி Palsar Masthan Billaluddeen,

பெயர் மாற்றம்

Nagoor Gani Fathimabeevi.

கணவர் பெயர்: Nagoor Gani.

நெ.52/40, வேதாச்சலம் தெரு,

அரக்கோணம் தாலுக்கா, வேலூர்

Nagoor Gani Fathimabeevi

பெயர் மாற்றம்

Kavya Gopalakrishna பிறந்த தேதி: 01.04.2006

நெ.1102, 11வது மாடி, F–பிளாக், K G Signature City, மதுரவாயல்,

சிக்கும் எனது மகள் இனி Kavya Raja Gopalakrishna

NAME CHANGE

L AKSHAT SADACHAR.

son of

AMIT GOVIND SADACHAR,

resident of 14/19. Hanganathan

Sheet, Nelmo Nagar, Chrompet.

Chenna - 600004, familnadu

waitt to change my name in

my Passport from

AKSHAT AMIT SADACHAR

(old name) to

AKSHAT SADACHAR

(new name)

AKSHAT AMIT SADACHAR

ENROLLMENT NOTICE

After 10 days of the publication of this notice and

within three months there after. I K.GOKULNATH, S/o. S. Kumar

aged 28 years, permanently residing at No.168/A, Mettu Street, Chengalpattu –603 002.

Intend having my enrollment as an Advocate moved before the bar

council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104.

Gopalakrishna Raja,

முகவரியில்

முகவரியில்

-631001**, என்ற**

FATHIMABEEVI,

அழைக்கப்படுகிறேன்

POOCHI NALLAGANI

என்று அழைக்கப்படுகிறேன்.

635 002,

சிவசேனா அதிநப்தி அணியில் மேலும் 4 எம்எல்ஏக்கள் இணைந்தனர்: உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கடி

மகாராஷ்டிராவில் சிவசேனா எம்எல்ஏக்கள் 30 பேர் கட்சித் தலைமைக்கு எதிராக உயர்த்தியுள்ள கிவையில் அணியில் இன்று மேலும் 4 எம்எல்ஏக்கள் இணைந்ததால், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து மகா விகாஸ் அகாடி என்ற கூட்டணியை அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. பதவியேற்றது. தலைவர் தாக்கரேவும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவாரும் உள்ளனர். மகாராஷ்டி*ராவில்* அண்மையில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் 6 இடங்களில் பாஜக 3 இடங்களில்

வென்றது. பாஜகவுக்கு 2 இடங்கள்

மட்டுமே வெல்ல வாய்ப்பிருந்த

முகவரியில்

UDHAYA

பெயர் மாற்றம்

சிவ லிங்கம் உதய குமார் (UDAYA KUMAR), தந்தை பெயர்:சிவ லிங்கம், பிறந்த தேதி: 15.06.1975, நெ.9/100, செல்வ கிநாயகர் கோயில் கொ

ளங்கம் உதய LINGAM

பெயர் மாற்றம்

சிவ லிங்கம் உதய குமா

Yash Snehal Turakhia

எக்மோர். சென்னை

பெயர் மாற்றம்

(UDAYA KUMAR)

14.11.1995 சென்னை)

முகவரியில்

RUCHI JAIN

Manikkam

Manickam

12.07.1982

சர்ச் தெரு

முகவரியில்

சென்னை

ழைக்கப்படுகிறேன்.

RUCHI JAIN.

வசிக்கும் நான் RUCHI TURAKHIA,

Vinayagamoorthy

நெ.4/G2, லுத்திரன்

600 045, என்ற

காம்பரம் மேற்கு

பிறந்த

வசிக்கும்

பெயர்:

கேகி:

நான்

என்று அழைக்கப்படுகிறேன்.

Vinayagamoorthy Manickam.

Vinayagamoorthy Manikkan

பெயர் மாற்றம்

58.03.1958, பிளாட் நெ.G3, 3வத

08.03.1908, பிளாட வந.03, 3வத மாடி, சுமதி எலிகன்ஸ், 15வத குறுக்கு தெரு மேற்கு, மேத்தா நகா், குன்றத்தூா், சென்னை – 600 069, என்ற முகவரியில் வசிக்கும்

Devika Salam Abdul Salam,

பெயர் மாற்றம்

Thiru Subbiahkonar, பிறந்த

தெரு, வீரவநல்லூர், திருநெல்வே

DEVIKARANI IRUSHA

பிறக்க

இன

சன்னத்

முகவரியில்

கிருநெல்வேலி

ான்று அழைக்கப்படுகிறேன்.

S.RAMASAMY, தந்தை

17.09.1951.

நெ.7/1,கம்பலத்தம்மன்

627 426, என்ற

DEVIKARANI IRUSHA

பிறந்த

நெ.49, நெ.C111,

வாக்களித்ததால் நடைபெற்ற மகாராஷ்டிரா மேலவை தேர்தலிலும் ஆளும் கூட்டணியை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றது.

மேலவைக்கு நடந்த தேர்தலின் போது மாலை 5 மணி வரை சிவசேனா சட்டப்பேரவைக் குழு தலைவரான அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சர் தாக்கரேவுடன் இருந்தார். அதன்பிறகு அவரும், சிவசேனா எம்எல்ஏக்கள் சிலரும் திடீரென மாயமாயினர். அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேயுடன் அவர்கள் குஜராத் மாநிலம் சூரத்துக்கு சென்று இரவோடு, இரவாக ஓட்டலில் தங்கியது அங்குள்ள

ஏக்நாத் ஷிண்டேயுடன் இருக்கும் 30 சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் சூரத்திலிருந்த அசாம் மாநிலம் குவாஹாட்டிக்குச் சென்று அங்குள்ள சொகுசு ஓட்டலில் தங்க

சூரத்தில் ஏக்நாத் ஷிண்டேவுடன் தங்கியிருந்த சிவசேனா எம்எல்ஏ நிதின் தேஷ்மு,க் நேற்று காலை மும்பை திரும்பினார். தான் கடத்திச் செல்லப்பட்டதாகவும், தனக்கு வலுக்கட்டாயமாக ஊசி போட்டதாகவும், தான் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்தநிலையில் எம்எல்ஏக்கள் தீபக் கேசர்கர், மங்கேஷ் சர்வாங்கர், குடால்கர் மற்றும் சஞ்சய் ரத்தோட் ஆகியோர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்துள்ளனர். இதனால் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களின் பலம் 35 ஆக உயர்ந்துள்ளது.

சிவசேனா (முன்னதாக மூத்த தலைவர் சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறுகையில் ''சட்டப்பேரவை மிரட்டப்பட்டு சூரத்தில் இருந்து டிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குவஹாட்டிக்கு பெயர் மாற்றம்

வெளி யேறியவர்கள் சிவசேனா அல்ல. மும்பை தெருக்களில் நாம் பார்த்ததுதான் உண்மையான சிவசேனா. எங்கள் கட்சி பலமாக உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் எங்களை விட்டு விலகுவதால் நாங்கள் பலவீனமாகவில்லை. சுமார் 1718 பேர் பாரதிய ஜனதா கட்சியின் காவலில் உள்ளனர். நாங்கள்

எம்எல்ஏக்களுடன் தொடர்பில் இருக்கிறோம்' என்றார்.

பெயர் மாற்றம் Bangaru Varalakshmi Ramanarao, கணவர் பெயர்: Venkata Ramanarao Bangaru, Verinatia Karilania பெற்றத்த தேதி: 15.08.1976, ப்ளாட் D, பிளாட் நெ.36, Panchavat Apts, அஷ்ரம் அவென்யு, பேஸ் 1, முகலிவாக்கம், சென்னை—600

என்று அழைக்கப்படுகிறேன்.

HARISHWARAN PETER

VIDHI GOUTHAMJI,

VIDHI GOUTHAMJI

பெயர் மாற்றம்

பெயர்: Goutham Jain, தேதி: 25.01.2002, நெ.18,

சமுதர் முதலி தெரு, 1வது மாடி, சௌகார்பேட்டை, சென்னை –

வசிக்கும் நான் இனி Given Name: Vidhi Jain, Sur

Name: Goutham Jain,

அழைக்கப்படுகிறேன்.

600 003, என்ற

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. K.GOKULNATH வசிக்கும் நான் இனி BANGARU VARALAKSHMI, ான்று அழைக்கப்படுகிறேன். After 10 days of the publication of this notice and within three months there after. I, POORNIMA DEVI G. W/O. Ramesh Kumar Bangaru Varalakshmi பெயர் மாற்றம் HARISHWARAN PETER, ந்தை பெயர்: karthikraja, பிறந்த

P, aged 39 years, permanently residing at No.46, Ramakrishnan Street, Perambur, Chennai -600 011. Intend having my enrollment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, Chennai-600 104. தேதி: 21.09.1995, நெ.1/166, பெரியார் நகர், தீயம்பாக்கம், மாதவரம், திருவள்ளூர், சென்னை முகவரியில் - 600 060, என்ற Harishwaran Karthikraja,

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. POORNIMA DEVI G.

After 10 days of the publication of this notice and within three months there after. I, CHARLES J, S/O. A James Arokiadass, aged 41 years, permanently residing at No.11/9A, 1st Floor, 2nd Street, East Extension, Mahalakshmi Nagar, Adambakkam, Chennai – 600 088. Intend having my enrollment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. **CHARLES J**

After 10 days of the publication of this notice and within three months there after. I, RAJA LASHMI R, W/o. Raj Vijay S.V. aged 40 years, permanently residing at No.219, 11th Street, Union Carbide Colony, Kodungaiyur, Chennai –600 118. Intend having my enrollment as an Advocate moved before

as an Advocate involved below the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104.
Those who have any valid objections may notify the same to

After 10 days of the publication building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

After 10 days of the publication of this notice and within three months there after. I, G. BOSE, S/O. A.Gopal, aged 53 years, permanently residing at No.1, Gopal Street, Anna Salai, Pammal, Character (2007). Chennai -600 075, Intend having moved before the bar council of

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

*** *** *** my enrollment as an Advocate

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

பெயர் மாற்றம்

SYED ELIYAS, பெயர்: Yusuff John, பிறந்த தேதி: 09.08.2000, நெ.2/198.D, சோழன் நகர், முத்துலட்சுமி தெரு, ஈசிஆர், ஈஞ்ஜம்பாக்கம், 600 115, என்ற இனி Y.SYED ELIYAS, என்று

SYED ELIYAS

பெயர் மாற்றம் Vanshika Agarwal Neeraj Agarwal, தந்தை பெயர்: Neeraj Agarwal, பிறந்த தேதி: Agarwar, பிறந்த மத்து: 27.05.1997, (பிறந்த மாவட்டம்: Kolkata, West Bengal), நெ.4B, Chesney Nilgiri Apartment, எத்திராஜ் சாலை, எக்மோர், சென்ன முகவரியில் 600 008, என்ற வசிக்கும் நான் இனி VANSHIKA AGARWAL, என்று அழைக்கப்படுகிறேன்.

Vanshika Agarwal Neeraj

ENROLMENT NOTICE

After fed copy of the publication of os unave pur Arthu 1990 F. Morale T. Somonunderem, Nyol 45 ceons, Permanenta registro al Mo-Velochery, Cheenel - 600 042 Manual Maine one En et untilisse et Advocate i ripred between e En Course et Taminista And Populary, Bar Copty, Building ligh Coun Carripus, Chenny, 104. Those who have any volut organizations may noticy line game to the ar Council within 10 days **3. MADHAVEN**

BEFORE THE JUDICIAL MAGISTATE CUM DISTRICT **MUNSIF COURT AT** MADAVARAN I.A.No. 208 of 2020

in O.S.No.46 of 2020 M. JEBASELVI Petitioner/Plaintiff

JAIKUMAR & others Respondents/Defendants

V. Jaikumar S/o Venkatesh No. 65, Flat No. 2C, 2ND Floor, SR Enclave, Roja Garden Main Road Vanagaram.

... 1sT DEFENDANT The above application came up for hearing on 3.6.2022 before Judicial Magistrate Cum District Munsif Court at Madavaram and the learned Judge was pleased to order notice to the 1st respondent returnable by 15.07.2022. Please take notice that you should appear before this Hon'ble Court on 15.07.2022 at 10.30 AM either in person or through your counsel failing which the matter will be decided

in your absence.
S. JEEVANANTHAM, Advocate

BEFORE THE III MOTOR ACCIDENT CLAIMS TRIBUNAL AT CHENNAI M.C.O.P.No.6419 of 2019

...Petitioner 1.Mr.G.P.Vasanth,

2 M/s Universal Sompo General Insurance company Mr. G.P. Vasanth,

S/o. Pancha ksharappa, Gandhi Nagar, behind church, Bhadravathi, shivamogga, Karnataka-577301.

...Respondent Take notice that the above case has been posted 28/07/2022 to at about 10:30 AM for your appearance appear on that day before the above court in person or through your pleader without fall or otherwise the matter will be decided in your absence.

J.RAMESH Advocate Counsel for Petitioner

BEFORE THE HON'BLE XVI JUDGE, SMALL CAUSES COURT, CHENNAI

E.P.No.198 of 2022 in R.C.O.P.No.310 of 2019 C.Balakrishnan [since deceased],

& 3 others Petitioners / Petitioners ==Vs==

V. Prakash Respondent/ Respondent V. Prakash, S/o, Vasu,

[1]. V. Prakash, S/o, va. No.21, Jawahar Street, Krishnamoorthy Nagar, Erukanchery, Chennai 600 118.

[2].V. Prakash, S/o, Vasu, No.85, 1st Main Road,

1st floor, R.V.Nagar, Erukanchery, Chennai 600 118 Respondent/ Respondent
Take NOTICE that in the above case by Order dated 20/06/2022 the above Hon'ble Court has ordered NOTICE to you by Paper Publication for the hearing date 08/07 /2022. Please take NOTICE and be present in the above Court for the above case on 08/07/2022 at 10-30 A.M. failing which the case will be heard in your absence and you

will be determined as exparte. P.K.Mohan Vel & B. Ramanuiam Advocates Counsel for the Petitioners/

IN THE HONOURABLE COURT OF V ASSISTANT CITY CIVIL AT CHENNAI

O.S. No. 1577 of 2019 Central Bank of India, Velachery Branch.

1. Sree Athipoo Mahalir SHG represented by its Animator Mrs. K. Devaiyani,

2. Sree Athipoo Mahalir SHG represented by its Representative Mrs. A. Manjula, W/o Mr. Arumugam

.... Defendants
Please take notice that the
Honourable Judge, V Assistant
City Civil Court at Chennai was pleased to order fresh paper publication to the pt Defendant on 07/06/2022 in O.S.No.1577 of

அசல்நிலம் / சொத்து ஆவணம் காணவில்லை

அடடை எண. 4455 6084 6820) சுமார 85 வயதுடைய நான் இதன் மூல்ம பொதுமக்களுக்கு தெரிவித்துக்கொள்வது யாதெனில் கோடம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 02.05.1989 பதிவு செய்யப்பட்ட எங்களுக்கு சொந்தமான அசையா சொத்தின் மூல ஆவணம் எண்./621/1989 சென்னையில் தொலைந்து விட்டது. யாரேனும் அதனைக் கண்டுபிடித்தால், எனது 9443764766 கைப்பேசி எண்ணிற்கு அல்லது கீழ்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்

எண்.8 சாய்கிருஷ்ணா அப்பார்ட்மெண்ட்ஸ் பாரதி பார்க், 6வது குறுக்குத்தெரு ாலனி, கோயப் சாய்பாபா மிஷன், கோயம்பத்தூர் 641 011

கோவை குரும்பபாளையம், பிளாட் நெ.24, அபேஸ் என்கிளைவ் காளப்பட்டி ரோட்டில் வசிக்கும் அமல்ரோஸ் (எ) அமிர்தானந்தப் அறிவிப்பு என்னவென்றால், எனது தாய் மேரி அந்தானிசாமி பண்ணூ தேரு, திருப்பந்தியூர் திருவள்ளுவ அந்தோணிசாமி கடந்த எனது தாய் மேரி அந்தோணிசாமி கடந்த 02.10.2019எ இறந்தார். அப்போது இறப்பு பதிவு செய்யவில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் 15 நாட்களுக்குள் திருவள்ளூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் ஆட்சேபணையை தெரிவிக்கலாம் என இதன்

அமல்ரோஸ் (எ) அமிர்தானந்தம்

தெரு, நெ.2/675 என்ற முகவரியில் வசித்து வரும் திரு.K.ராஜ்குமா அவர்களின் மனைவி சுமார் 54 வயதுடைய அனிதா ராஜ்குமார் (ஆதா அட்டை எண்.889947394443) (1) மற்றும் திரு.குமார் அவர்களின் மகன் அட்டை எண். 839947394443) (1) மற்றும் திரு.குமார அவாகளின் மகன் சுமார் 54 வயதுடைய K.ராஜ்குமார் (ஆதார் அட்டை எண்,910724084779) (2) ஆகிய நாங்கள் இருவரும் இதன் மூலம் பொது மக்களுக்கு தெரிவித்துக் கொள்வது யாதெனில் திருக்கமுக்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட எங்களுக்கு சொந்தமான அசையா சொத்து கிரையப்பத்திம் ஆவண எண்.4433/2015, தேதி 15.07.2015 தொலைந்துவிட்டது. யாரேனும் அதனை கண்டுபிடித்தால், எனது 9380580887 கைபேசி எண்ணிற்கு அல்லது கீழ்க்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

முகவரி : (1) அனிதா ராஜ்குமா (2) K.ராஜ்குமா நெ.2/675, ரங்காரெட்டி கார்டன்

முதல் குறுக்கு தெரு, நீலாங்கரை, சென்னை 600 115

ஏற்பட்ட அந்த பாகப்பிரிவினைப் பத்திரம் 501/1958ஆக மயிலாப்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட அசல் பத்திரம் மே மாதம் 2ந் தேதி 2022 அன்று நகல் எடுக்கச் செல்லும்போது தவறுதலாக தொலைந்து விட்டது என இதன் மூலம் எனது கட்சிக்காரர் அறிவிக்கிறார். இடையே விவரிக்கப்பட்டுள்ள அசல் ஆவணங்களை யார் வைத்திருப்பார்களோ அல்லது மேலே சொன்ன சொத்து தொடர்பாக ஏதேனும் ஆட்சேபணையோ அல்லது உரிமைக்கோரல் இருப்பதாக கருதுபவர்களோ இந்த அறிவிப்பு வெளியா தேதியிலிருந்து 7 தினங்களுக்குள் கீழே கையொப்பமிட்டவரிடம் தொடர்பு கொள்ளலாம்.

Basement, Pandu Klix Plaza, Thambu Chetty Street, Chennal-600 001 9841619564

Agent et en en A Gregoriek maar et maler fran Agent Arman I.a., 1866 van de er Gregoriek Andrei I.a., Manarangel Ogenj

aCree Coi no

Similaria in anti-Sindrana in anti-Sid in communication

ஆர்க்கிட் பார்மா லிமிடெட் CIN: L24222TN1992PLC022994

மின்னஞ்சல் : corporate@orchidpharma.com; இணையதளம் : www.orchidpharma.com 29வது வருடாந்திர பொதுக் கூட்டம்,

மின்னணு வாக்குப்பதிவு மற்றும் புத்தகம் மூடல் அறிவிப்பு

வருடாத்திர போதுக்கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள சாதூண மற்றும் சிறப்பு அலுவல் குறித்து பரிவர்க்கும். அறிவிப்பில் கண்டுள்ள சாதூண மற்றும் சிறப்பு அலுவல் குறித்து பரிவர்க்குகை கேட்கம் ("AGM") வெளிக்கிதலை, ஜூலை 15, 2022 அன்ற மாலை 3:00 மணிக்கு இந்திய நேரப்பது, கணைவி கட்சி ("VC")பிற ஒலி ஒளி வழிமுறைகள் ("ONM") மூலம் தகை.பெறும் என்ற இத்த அறிவிபு மூலம் தினியில் அடைக்கும் வெளியிட்ட முலைறப்பே விபர்கள் இடியில் அடைக்கும் வெளியிட்ட முலைறப்பே விபர்கள் அறை அவைக்கல் வெளியிட்ட முலைறப்பே விபர்கள் அறிதில்கை கண்கள் 14/2002/0200,02/2002/02/2021 மற்றும் செல்துமிட்டக் பொது அற்றிக்கை கண்கள். 14/2002/0200,02/2020,02/2021 மற்றும் 15, 2021 மற்றும் கேஷ்துடிட்டில் அன்ட் எக்கேகும் போடு ஆப் இத்தியாவின் முறையே மே 12, 2020, ஜணவிரி 15, 2021 மற்றும் மே 13, 2022 தேதியிட்ட சுற்றறிக்கை கண்கள். SEBI/HO/CFD/OMD/JCIRIP/2022/10 மற்றும் தெய்திட்டில் அற்றுக்கை கண்கள். SEBI/HO/CFD/OMD/JCIRIP/2022/02/02/03/10 பற்றும் மற்றும் வடும்பதுக்கும் அல்லது வைறியில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் மீன்னணுவ மழிமுறைகள் மூலம் மட்டுமே 20வது வருடாத்திர பெதுக்கட்ட அறிவிப்பு மற்றும் வருடாத்திர விபதுக்குகியில் அறிக்கை வருப்பட்டுள்ளது. கறுப்பினர்களுக்கும் மீன்னணுவ வழிமுறைகள் மூலம் மட்டுமே 20வது வருடாத்திர விபதுக்கூட்க அறிவில் 20வது வருடாத்திர விபதுக்கூட்க அறிவிப்பு மற்றும் வருடாத்திர விபதுக்கை வண்டின் அறிக்கை வருப்பட்டுள்ளது. அறுப்பினர்களுக்கும் மீன்னணுவ வழிமுறைகள் மூலம் மட்டுமே மட்டுத்திர விபதுக்கை மற்றும் மற்றும் வருடாத்திர வெயதிக்கம் இடியியில் அடைக்குக்கப்பட்டுள்ளது. அதியாடி கலிப்பில் கொடுக்கப்பட்டுன்னது. அதன்படி, கலிப்பில் கொடுக்கப்பட்டுன்னது. அதன்படி, கலிப்பில் கொடிக்கப்பட்டுக்கும் மற்றும் அதியிப்புல் கொடுக்கியில் அறிவரும் படியதுக்க விபர்கள் கலிப்பளியின் 20வது வருடாத்திர போதுக் கட்டத்தில் தேயியியில் வடியதுக்க பட்ட அறிக்கை வடைக்குர் பெறுப்படுக்கும் வடியியில் வருபாத்திர போதுக்கட்ட அறிக்கை வன்பதை நினைகள் வகைகளைகள் வகைகளைகள் வகைகளைகள் வகைகளைக்குர்கள் கட்டத்தில் தேயியியில் அடிக்கட்ட அறிக்கக்கட்ட அறிக்கக்கட்ட அறிவிப்பு மற்றும் வடுடாத்திர விபதுக்கட்ட அறிவியில் அறிவியில் வடியின் இடியின் அறிவியில் வடும் அறிவியின் அறிவியில் அறிவியில் அறிவியியில் அறிவியின் அறிவியின் அறிவியில் அறிவியில்

எச்பப்பட்டனில்லை என்பதை துணைவல் கொள்ளவும்.
கம்பெளியின் 2 2வது வருட்டத்திர் பெடிக்கூட்ட அறிவிப்பு மற்றும் வருடாத்திர அறிக்கை
2021-22 ஆகியவை கம்பெளியின் இணைபதளம் www.rociniqharma.com, தேஷணல் ஸ்டகக்
கசேஞ் ஆப் இத்தியா லியிடெட்ட வலைத்தவில் www.rociniqia.com மற்றும் பிளல்இ லியிடெட் www.bseiniqia.comல் உள்ளது என்பதை உறுப்பினர்கள் கவலத்தில் கொள்ள வேண்டும். அவற்றிள் நகல் சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் (இத்தியர்) லியிடெட்டின் (CDSL) (வருடாத்திர் பொதுக்கூட்டத்தில் தெனைவதூர் மின்னனு வாக்குப்பதிவு மற்றும் மின்னனு வாக்குப்பதிவுக்கு ViCO/MM வசதியை அளிக்கும் முகவர்) வலைத்தளம் www.evolinipindia.comல் உள்ளது. எத்தவெரு தகவல் தொடர்புக்கும், அளிக்கும் முகவர்) வலைத்தளம் www.vo/tipriorlac.ornia உள்ளது. எந்துவெள்கு தகவல் தொடாடிகும், பங்குதார்கள் மின்வழம் மின்னைஞ்சல் ஐடிக்கு கோகிகலைகளை அனுப்பலைம்: nitriski@ornichpatma.com. கம்பெனிகள் சட்டம் 2013 பிரிவு 108, அல்வப்போது திருத்தப்பட்ட கம்பெனிகள் (மேலான்னை மற்றும் திர்வகல்) விதிகள் 2015ன் விதி 44 மற்றும் தெரி பட்டியும் கட்டுப்புடுகள் மற்றும் வெளிவீடு தேவைகள்) விதிகள் 2015ன் விதி 44 மற்றும் இந்திய நிறுவன செயலாளர்களால் வழங்கப்பட்ட பொதுக் கூட்டக்குறக்கான செயலக தாநிலை ("என்னைட்") ஆகியவற்றின்படி, வறுடாந்திர பொதுக்கூட்ட அனுவல்களின் பரிவர்த்தனைக்காக (வருடாந்திர பொதுக் கூட்டத்திற்கு முன் தொலைதறா மின்னனு வாக்கும் பதிவு வசதி (-voiting)) உறுப்பினான் வின்னனு மறையில் வாக்களிக்கும் வசதிகைய கம்பெனி அனிக்கிறது. இதிதகை, மின்னனு முறையில் முக்களிலும் வசதிக்கை சென்ட்ரல் டெயரிட்டரி என்னேல் (இந்தியர்) விகிட்டுட்டன் (CISL) ஒரு ஒப்பந்தத்தை கம்பெனிமேற்கொண்டுன்றன், தொலைதார் மின்னணு வாக்கும்பதிவு வசதி கிலைய படியக்கும் அனிக்கிறது. வதிலைய படியக்கும் அனிக்கிறது. வதியை படியக்கும் வருக்கள் வருக்கள் முக்கள் அனிக்கள் வருக்கள் வருக்கள் வருக்கள் வருக்கள் வருக்கள் வருக்கள் வருக்கள் வருக்கள் வருக்கள் அனிக்கிய மறும் இருக்கையும் அனிக்கிறது. இதிகையில் படிக்கிறது வருக்கும் வருக்கும் வருக்கிறது. இதிகையில் அனிக்கிய மறையில் மறையில் மறையில் மறையில் மறையில் மன்கிறும் வருக்கிறன் மறையில் குறுக்கும் வருக்கிறது. இதிகையில் பரிக்கிய மற்றம் கொல்கிறது வருக்கிறது. இதிகையில் வருக்கிறதும் வருக்கிறது வருக்கிறது. இதிக்கிய சேரம்படியில் நடிக்கிறிய முக்கிறத்திற விள்ளன் உறும்கள்கள் தொலைநனர் மின்னனு வாக்களிப்பு முலம் குறுத்திற பின்னன் உறுப்பின்கள் தொலைநனரு மின்னனு வாக்களிப்பு முலம் கின்னனு வாக்களிப்பு முலம் கின்னனு வாக்களில் முறுக்குற்குற்கு விள்ளனன் வாக்களிப்பு தெல்கள் கிறுக்கைறார் மின்னனு வாக்களிப்பு கின்னனு வாக்களிப்பு இதி விள்ளனு வாக்களிப்பு அலிக்கள் கின்னனதனரா மின்னனு வாக்களியில் முக்கியில் முக்களியில் மறையில் மற்கிற்கள் உறுப்பின்னனு வாக்களியில் முக்கியில் மறையில் மறையில் வருக்கும்படும். ங்குதாரர்கள் பின்வரும் மின்னஞ்சல் ஐடிக்கு கோரிக்கைகளை அனுப்பலாம்: Nikitak@orchidpharma.c

விக்கள்பட்டு முட்க வட்டும்.
பிறகு (DIS—ஆல் முடக்கப்படும்.
பிறகு (DIS—ஆல் முடக்கப்படும்.
மின்னனு வாக்குப்பதிவு : தொலைதூர மின்னனு வாக்குப்பதிவு குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் கம்பெனியின் 2லவு வநடாத்திர பெடிதல் கூட்ட ஆழிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள்
பின்வருவதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கிகள்ளப்படுகிறாள்கள்:
தொலைதூர மின்னனு வாக்குப்பதிவு(வருடாந்திர பொதுக் கூட்டத்தில் மின்னனு வாக்குப்பதினிற்கு கட் ஆப் தேதியான வெள்ளிக்கிறமை, ஜூலை 8, 2022 அன்று உறுப்பினர்கள் பதிவேடு/
கைப்புத்தொலையானர்கள்கல் பராமிக்கப்படும் நன்மை பயக்கும் உரிமையானர்களின் பதிவேடுக்கையினர் பெடியானர்கள் மதிவேடு/
கைப்புத்தில் கண்டுகள் பெயர்களில் உள்ள உறுப்பினர்கள் வடியந்ததில் வண்ணனு வாக்குப்பதிவு/மின்னனு வாக்கும் வசதியைப் பெறு மட்டுமே தொலைதூர மின்னனு வாக்குப்பதிவு/மின்னனு வாக்களிக்கும் வசதியைப் பெற மட்டுமே திரைவக கண்டு ஆரிவிப்பு அனுப்பிய பிறகு ஆனான் வாக்குப்படிகிற்கான கட் ஆப் கதியான கெய்னிக்கிறமை, ஐடுமை 08, 2022 அன்று வம்பெனியின் பங்குகளை பெற்று உறுப்பினரை ஒரு தபர் ஆவாக்காது போலியோ என்./டிபி ஐடி மற்றும் கிளையண்ட ஐடி ஆகியவற்றை குறிப்பிட்டு சிற்றக்க கொள்ளலாம் அல்லது எங்களின் பதிவானர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவின்ன ஆரிவர்கள் படுக்கானர் மற்றும் வாக்கின் மற்றுக்கிறனர். கூறிப்பிட்டு மென்ன சலைல் ஆனிப்பி உள்ளுறையில் படிகொக்கிகள் வலைம் அடியத்துக்கு அன்காட்டியில் எரிவடிய, ஜிடி கள்ளல் சாலை, ஆனத்துர், புதிடெல்வி – 110 033, இந்தியா (info@abifpra.com) —ல் அனுவலை கடை ஆர் தேதியன்று உறப்பினராக இல்லாத தபர் இத்த அறிவிப்பை தகவல் தோக்கத்திற்காக மட்டுமே என கருத வேண்டும்.

இது ஒரு தனுகா குழும் நிறுவனம்

ஒப்பம்/ -நிகிதா கே கம்பெனி செயலாளர்

M.AGÁLYA மனுதாரர்.

எம்எல்ஏக்கள் என 23 எம்எல்ஏக்கள் 3வது எம்.பி. பதவியையும் பாஜக வென்றது. இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்பு

மாநிலத்தில் இந்தக் கூட்டணி முதலமைச்சராக உத்தவ் பின்னர் தெரியவந்தது.

பெயர் மாற்றம் பவர்லால் கோதம் சந்த் ஜெயின் கக்கை பெயர்: பவர்லால் பிறக்க 21.12.1952, நெ.92 கிருஷ்ணா நாயுடு தெரு வரதராஜபுரம், அம்பத்தூர் அஞ்சன் மாவட்டம் 600 053, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி பவர்லால் கௌதம் சந்த் ஜெயின் என்று அழைக்கப்படுகிறேன்.

பவர்லால் கோதம் சந்த் ஜெயின் பெயர் மாற்றம் GULAM ABBAS CHINIWALA, தந்தை பெயர்: Shabbir Ebrahim Chiniwala, பிறந்த தேதி: 24.07.1958, S3, AGNI Parveen Manor, நெ.2, 1வது குறுக்கு தெரு, ராமப்பா நகர், கந்தவ பெருங்குடி, சென்னை 096, என்ற முகவரியில் வசிக்கும் GULAMABBAS CHINIWALA, SHABBIR

ழக்கப்படுகிறேன். **GULAM ABBAS CHINIWALA** பெயர் மாற்றம் UGAMRAJ CHAAJER, ந்தை பெயர்: Devaraj Chaajer தேதி: 12.06.1954 ப.நெ.22, பு.நெ.19, அய்யா முதலி -600079. என்ற UGAMRAJ CHHAJER,

UGAMRAJ CHAAJER பெயர் மாற்றம் JACOB MAHESH. பெயர்: Nagendran, தணிகை தெரு, அருள் முருகன் நகர் விரிவு, மடிப்பாக்கம், சென்னை 600091, என்ற வசிக்கும்

ான்று அழைக்கப்படுகிறேன்.

NAGENDRAN. அமைக்கப்படுகிறேன்.

MAGESH KUMAR

JACOB MAHESH

பெயர் மாற்றம் Mohideen தந்தை பெயர்: Jamaludeen. பிறந்த தேதி: 10.06.1965, நெ.10, தெரு, பெரியசேக்காடு, மாதவரம் மில்க் காலனி, சென்னை -600051, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி Kajaminudeen Jamaludeen.

S.RAMASWAMY. என்று ன்று அழைக்கப்படுகிறேன். அழைக்கப்படுகிறேன். Khaja Mohideen Jamaludeen S.RAMASAMY

பெயர் மாற்றம் பெயர் மாற்றம் Old Given Name: Ramkumar Old Sur Name:Muthusami, தந்தை இளங்குந்தாழத் வைஷாக் பாபு (Elangunthazhath Vaishak Babu பெயர்: Muthusamy, பிறந்த தேதி: 10.07.1997, நெ.10/1, கிழக்கு அம்மாப்பேட்டை, Vadakkanandal தந்தை பெயர்: Babu Parappurath, பிறந்த தேதி: 01.12.1994, கதவு நெ.2, பசுமார்தி தெரு, 1 வது கள்ளக்குறிச்சி ற முகவரியி சின்ன சேலம். சந்து, கோடம்பாக்கம், –600 024 என்ற முகவரியில் வசிக்கும் நான் இன் New Given Name: Ram Kumar வசிக்கும் நான் VAISHAK BABU, Sur Name: Muthusamy என்ற ன்று அழைக்கப்படுகிறேன். Old Given Name இளங்குந்தாழத் வைஷாக் பாபு, (Elangunthazhath Vaishak Babu

Old Sur Name: Muthusan CHANGE OF NAME

CHANGE OF NAME I GAMÉN UURU. San Bathila lan kelliyare. Je pat Mo. 87, Art ny isago ram Bis soekkant Kan hoogustuuleluk 41/2003 gerthoad. Throy Passacritica of District natiffiers consists. wherefelter ficted at BUNGA OLIFIAI DAUSHHAMOORTHI considering ports a using a BUNGA DURAH DIJUCHANAM DORTHY. Tence Treative that nya su A. L. Marik e

SiAlby Aro, mailey, both on 7.6 1686 (Native District) sation in a) To some national factors. New No. Others Street. Bhhrathisar Nagar Bhrazin Energy Brillingsking Otemai - 600057, Shafineace for a too wroten wa A KARÚLIN SABAYA RANI

A Karoni Sagaya Mary Dio

BANGA DURAL DATCITANAMDDATHA [Kin representation $\lambda t . \delta \lambda \lambda t^a$ BEFORE THE DEBTS RECOVERY TRIBUNAL-III, CHENNAI

O.A. No. 118 of 2020 CANARA BANK - IFSC- CNRB0002627 Ariyalur Branch, Represented by its Chief Manager No. 541/108, Hospital Road, Ariyalur Ariyalur District - 621 704

APPLICANT

Mrs. S. SUMATHY W/o. (Late) Shri. Senthil Kumar PAN BCUPS5218R No.19-D, 2-A, K.K. Nagar, Rajaji Nagar Post, Ariyalur - 621 713, Ariyalur District DEFENDANT Mrs. S. SUMATHY,

Wo. (Late) Shri. Senthil Kumar No.19-D, 2-A, K.K. Nagar, Rajaji Nagar Post Ariyalur+ 621 713, Ariyalur District Ariyalur 621 713, Ariyalur District
The above original application has been filed by Applicant against
you for recovery of Rs.33,93,392/-. Kindly take notice to appear
in above said Hon'ble Tribunal on 24.06.2022 at 11.00 A.M. failing
which above original application in O.A. No. 118 of2020 on the file of Debts Recovery Tribunal-III, Chennai will be decided in you

> M. MUTHUKUMARAN Counsel for the Applicant New No.14/4 (Old No.28/4) Thirumurthy Street, T. Nagar, Chennai - 600 017

pod JOSAPHIN THERES (Almas) RANI Ammeri Dinni திரு. **ள**றேந்திரன் - தெ. டு ந்தல் தாம், விக்கள் விரல் அன்றாரம் தெரு, ராமச்சந்திய Eari கொருகப்பாக்கம். **பெள்ளை - 200.00 கள்**ற பூகையியில் வசித்து வருகிறேன். Chiparano gnen **An** JOSAPIIN THERES RANK IRUDHAYAHA? GAL

அழைச்சுப்படுவேல் . JOSAPHIN THERES (Aline) RANI பெயர் மாற்றம் Bangaru Karpagam

Ramanarao, தந்தை பெயர் Venkata Ramanarao Bangaru அஷ்ரம் அவென்யு, பேஸ்– 1 வசிக்கும் நான் இனி BANGARU KARPAGAM, ான்று அழைக்கப்படுகிறேன்.

Bangaru Karpagam பெயர் மாற்றம் MULLAISHELVI ÜMESH ளவர் பெயர்: Umesh,

20.03.1970, காஞ்சிபுரம், தமிழ்நாடு), கம்பா தெரு, சரவணா அவென்யு கே ஏ கோயில் தெரு, காஞ்சிபுரம் -631501, என்ற வசிக்கும் நான் இனி MULLAISELVI UMESH, என்று அமைக்கப்படுகிறேன்.

MULLAISHELVI UMESH பெயர் மாற்றம் NIKITHA RANJITPAUL 23.10.2004 நெ.89, 3வது தெரு, கிளாஸ்சிக் குமாரசாமி நகர் சோழிங்கநல்லூர், சென்னை முகவரியில் 600 119, என்ற வசிக்கும் எனது மகள் இனி New Name: NIKITHA Sur Name: KAVITHA RANJITpaul,

என்று அழைக்கப்படுகிறார். RANJITPAUL,

வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உட்கோட்ட நடுவர். தாம்பரம்.

ந.கா.எண்.1109/இ/2022 M.செல்வராஜ், ...மனுதாரர் மனுதாரர் தன் S.செந்தில்குமார், எண்.6/331 முதல் தெரு, கலைஞர் நகர், பெரும்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம். என்கிர விலாசத்தில் 28.9.2019 என்ற தேதியில் இறந்ததை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் செய்ய கவறியகால் பகிவ தற்போது மேற்படி இறப்பினை பதிவு செய்து கொள்ளுமாறு எதிர்மனுதாரருக்கு உத்தரவிடக் தாக்கல் கோரி செய்துள்ள மனுவின் பேரில் எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் தங்கள் ஆட்சேபணையை 15 நாட்களுக்குள் மேற்படி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ அஜராகி

தெரிவித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்படுகிறது.

மனுதாரர் IN THE XXII ASSISTANT CITY CIVIL COURT AT CHENNAI O.S.1961/2019 STATE BANK OF INDIA SMECCC Ekkattuthangal,

Rep. by its Manager, 5, Jawaharlal Nehru Road, Ekkattuthangal, Chennai – 600032 ..Plaintiff Viiavkumar.S No.151, Ambethkar Puratchi

Nagar, Perungudi Chennai - 600 096 ...Defendant Take notice that Plaintiff has filed O.S.1961/2019 on the file of XXII Assistant City Civil Court Chennai at Allikulam Commercial Complex, Kannappar Thidal, Periyamet, Chennai – 600003 against the Defendant for recovery of sum of Rs. 584145/with future interest and costs. The Defendant is hereby informed to appear on 11.7.2022 at 10.30 a.m. either in person or through counsel in the court of XXII Assistant City Civil Court Complex. Kannappar Thidal. Chennai - 600003 failing which the above suit will be heard and disposed as

> K.Parameshwari B.Sc., B.L., C.Srikanth B.E., LL.B., Counsel for Plaintiff

உட்கோட்ட நடுவர். திருபெரும்புதூர் ...மனுதாரர்

வருவாய் கோட்டாட்சியர் மற்றும்

M.ஏழுமலை, த/பெ.முருகேசன். மனுதாரர் தன் சிறிய தாய் க/பெ பொன்னம்மாள், சுண்ணப்பன். எண்.4/365 எல்லையம்மன் கோயில் தெரு, கீழ்படப்பை, குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், என்கிற விலாசத்தில் 15.5.2007 என்ற கேகியில் இறந்ததை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் செய்ய தவறியதால் பதிவு தற்போது மேற்படி இறப்பினை பதிவு செய்து கொள்ளுமாறு எதிர்மனுதாரருக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்துள்ள மனுவின் பேரில் எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் தங்கள் ஆட்சேபணையை 15 நாட்களுக்குள் மேற்படி வருவாய் . கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி தெரிவித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்படுகிறது.

M.ஏழுமலை

மனுதாரர். வருவாய் கோட்டாட்சியர் கேனம்பாக்கம்

திருப்போரூர் வட்டம்

சந்திரசேகரன் ...மனுதாரர் சந்திரசேகரன் மனைவி C.எலிசபெத் என்பவர் 1996ம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் நெ.52 பட்டிபுலம் கிராமம், வீட்டு நெ.3/30 திடீர் நகரில் C.எலிசபெத் என்பவர் எதிர்மனுதாரர் அலுவலகத்தில் செய்ய தவறியதால் தற்போது மேற்படி இறப்பினை பதிவு செய்து கொள்ளுமாறு எதிர்மனுதாரருக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்துள்ள மனுவின் பேரில் எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் தங்கள் ஆட்சேபணையை 15 . நாட்களுக்குள் மேற்படி வருவாய் தேர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ தெரிவித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்படுகிறது.

சந்திரசேகரன்

the bar council with in ten days.

RAJA LASHMI R

of this notice and within three months there after. I, J MAGESH, months there after. I, J MAGESH, S/o. S. Jothi, aged 22 years, permanently residing at No.4/2, Jayaraman Street, Gokulapuram, Chengalpattu –603 001. Intend having my enrollment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council

J MAGESH tamilnadu, bar council building, high court campus, Chennai-600

G. BOSE

After 10 days of the publication of this notice and within three months there after. I, M.AGALYA, D/O. N.Maruthuvamani, aged b/O. N.Marumuvarmani, ageu 44 years, permanently residing at No.27, 11th Main Road, Thiruvalluvar Nagar, Kodungaiyur, Chennai –600 118. Intend having moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, Chennai-600

Velachery, Chennai - 600 042. -Vs-

W/o Mr. Kamalakannan Old No.28, New No.118, Jaganathapuram 1st Main Road, Chennai - 600 042.

2019 returnable by 04/07/2022. You are therefore requested to be present on the above said date before the Honourable Court of V Assistant City Civil, Chennai at 10:30 a.m. failing which the matter will be decided in your

absence.
K. CHANDU SURANJAN

எண்.8 சாய்கிருஷ்ணா அப்பார்ட்மெண்ட்ஸ், பாரதி பார்க், வேது குறுக்குத்தெரு, சாய்பாபா காலனி, கோயம்பத்தூர் வடக்கு, சாய்பாபா மிஷன், கோயம்பத்தூர் 641 011. என்ற முகவரியில் வசித்து வரும் திரு.D.நடராஜபிள்ளை அவர்களின் மனைவி திருமதி.A.சரோஜா (ஆதார் அட்டை எண்.4455 6084 6820) சுமார் 85 வயதுடைய நான் இதன் மூலம்

A.சரோஜா க/பெ. D.நடராஜபிள்ளை

அறிவிப்பு

அந்தோணியர்புரம் சவோரியர்

அசல்நிலம் / சொத்து ஆவணம் காணவில்லை சென்னை 600 115, நீலாங்கரை, ரங்காரெட்டி கார்டன், முதல் குறுக்கு

பொது அறிவிப்பு எனது கட்சிக்காரர் திரு. M.N.முருகேசன் இதன் மூலம் தெரிவித்துக் கொள்வது யாதெனில், சோழிங்கநல்லூர் கிராமம் சர்வே எண்.2/2 12 Part, 13Partல் உள்ள நிலம் சம்பந்தமாக 02.04.1958ம் தேதிய பாகப் பத்திரத்தின்படி எனது கட்சிக்காரின் தந்தை நடேச முதலியார் மற்றும் சுவாமிநாத முதலியார் மற்றும் சொக்கலிங்கம் முதலியார் இடையே ஏற்பட்ட அந்த பாகப்பிரிவினைப் பத்திரம் 501/1958ஆக மயிலாப்பூர்

சொது அறிவிப்பு

ran (n. 1915). La ran de la ra La ran de la ran de la rance de la ran



பதிவு அலுவலகம்: 'ஆர்க்கிட் டவர்ஸ்', #313, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், சென்னை – 600 034, இந்தியா கொலைபேசி: +91-44-2821 1000. பேக்ஸ்: +091-44-2821 1002;

கட் ஆப் தேதியன்று உறுப்பினரக இல்லாத நபா இத்த அறிவிப்பை தகவல் நோக்கத்திற்காக மட்டுமே என கருக வேண்டும். வாக்களிக்கும் செயல்முறையை (மின்னணு முறையில் அல்லது வேறுவிதமாக) நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் நடத்துவதற்காக திரு P. முத்துக்குமரன், பிரசக்டிசிங் கம்பெனி செயலாளர், மெசர்ஸ் P முத்துக்குமரன் அன்ட அசோசியேட்ஸ், சென்னை அவர்கள் ஆராய்வானராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆராய்வாளரின் அறிக்கை மற்றும் அறிவிக்கப்பட்ட முடிவுகர் கம்பெனியின் வலைத்தளம் www.orchichptomra.com மற்றும் சிடிஎன்னல் வலைத்தளம் www.vorinipridica.comல் வெளியிடப்படும். அதே சமயம், வருடாத்திர பொதுக்கட்டம் முடித்த பிறகு நாற்பத்தெட்டு மணி தேரத்திற்கு மின்பைல் கம்பிடனியின் மங்குகள் பட்டியலிடப்பட்ட நேஷனைல் ஸ்டாக் எக்கேஞ் ஆப் இத்தியா லிமிடெட் மற்றும் சென்இ லிமிடெட்டிற்கு தெரிவிக்கப்படும். புத்தகம் முடல்: 2021–22 நித ஆண்டுக்கான கம்பெனியின் 20வது வருடாத்திர பொதுக்கட்டம் நடைபெறுகைத்போட்டி, கம்பெனியின் உறுப்பினர்கள் பதிவேடுபங்கு பரிமாற்ற புத்தகங்கள் வெள்ளிக்கிழமை, ஐூலை 08, 2022 முதல் வெள்ளிக்கிழமை, ஐூலை 15, 2022 வரை (இரண்டு நாட்களும் உள்பட்ட முடப்பட்டிகுக்கும் களுறு கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 91 மற்றும் அதன் கீழ் கட்டமைக்பபட்ட விதிகள் மற்றும் செயி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) விதிகள், 2015–ன் விதி 42-ன் கீற் அறிவிக்கப்படுகிறது.